

# Luk

## Chapter 1

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Ἐπειδὴ περὶ πολλοὶ ἐπεχείρησαν ἀνατάξασθαι δι΄ ἡγῆσαι,  
ஏனெனில்-உண்மையில் அநேகர் முயற்சித்தார்கள் வரிசைப்படுத்த விவரிப்பை  
[G1895](#) [G4183](#) [G2021](#) [G0392](#) [G1335](#)

περὶ τῶν παπληροφορημένων ἐν ἡμῖν παραγμάτων,  
-குறித்து -அந்த நிறைவேற்றப்பட்ட -இல் நமக்குள் காரியங்களை  
[G4012](#) [G3588](#) [G4135](#) [G1722](#) [G1473](#) [G4229](#)

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,

2 καθὼς παρ᾽ ὅσους ἡμῖν, οἱ ἀπ' ἀρχῆς,  
-எப்படியென்றால் ஒப்புவித்தார்கள் நமக்கு -அவர்கள் -இருந்து ஆரம்பத்திலிருந்து  
[G2531](#) [G3860](#) [G1473](#) [G3588](#) [G0575](#) [G0746](#)

ἀπό πᾶσι καὶ ὑπηρέται γενόμενοι τοῦ λόγου,  
கண்கண்டவர்களும் -மற்றும் ஊழியக்காரர்களும் ஆனவர்கள் -அந்த வார்த்தையின்  
[G0845](#) [G2532](#) [G5257](#) [G1096](#) [G3588](#) [G3056](#)

ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.

3 ἔδοξε καὶ μοι, παρακολοῦθηκότι ἄνωθεν παῖσι, ἀκριβῶς,  
தோன்றியது எனக்கும் ஆராய்ந்தறிந்து மேலிருந்து எல்லாவற்றையும் திட்டமாக  
[G1380](#) [G2504](#) [G3877](#) [G0509](#) [G3956](#) [G0199](#)

καθ' ἑξῆς σοι γράψαι, κρᾶτιστε Θεόφιλε,  
வரிசையாக உனக்கு எழுத மகா-மேன்மையுள்ள தெயோபிலே  
[G2517](#) [G4771](#) [G1125](#) [G2903](#) [G2321](#)

ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,

4 ἵνα ἐπιγινώσκῃς, περὶ ὧν κατηχήθης,  
-அதனால் நீ-அறிந்துகொள்வாய் -குறித்து -எவற்றை உபதேசிக்கப்பட்டாயோ  
[G2443](#) [G1921](#) [G4012](#) [G3739](#) [G2727](#)

λόγῳ, τῆν ἀσφάλειαν.  
வார்த்தைகளின் -அந்த நிச்சயத்தை  
[G3056](#) [G3588](#) [G0803](#)

அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.

5	Ἐγένετο நிகழ்ந்தது <a href="#">G1096</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἡμέραις நாட்களில் <a href="#">G2250</a>	Ἡρώδου ஏரோதுவின் <a href="#">G2264</a>	βασιλέως ராஜாவின் <a href="#">G0935</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	Ἰουδαίας யூதேயாவின் <a href="#">G2449</a>
	ἱερέως ஆசாரியன் <a href="#">G2409</a>	τις, ஒருவன் <a href="#">G5100</a>	ὀνόματι பெயர் <a href="#">G3686</a>	Σαχαρίας, சகரியா <a href="#">G2197</a>	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ἐφημερίας வகுப்பின் <a href="#">G2183</a>	Ἀβιά, அபியாவின் <a href="#">G0007</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>
	γυνῆ மனைவி <a href="#">G1135</a>	αὐτῷ அவனுக்கு <a href="#">G0846</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	θυγατέρων மகள்களில் <a href="#">G2364</a>	Ἰακώβ, ஆரோனின் <a href="#">G0002</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>
	ὄνομα பெயர் <a href="#">G3686</a>	αὐτῆς அவளுடைய <a href="#">G0846</a>	Ἐλισάβετ. எலிசபெத் <a href="#">G1665</a>					

யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.

6	ἦσαν இருந்தார்கள் <a href="#">G1510</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	δίκαιοι நீதிமான்கள் <a href="#">G1342</a>	ἀμφοτέροι இருவரும் <a href="#">G0297</a>	ἐναντίον முன்பாக <a href="#">G1726</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	
	πορευόμενοι நடந்துகொண்டு <a href="#">G4198</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	πάσας எல்லா <a href="#">G3956</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἐντολαῖς கட்டளைகளிலும் <a href="#">G1785</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	δικαίωμασιν நியமங்களிலும் <a href="#">G1345</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>
	Κυρίου ஆண்டவருடைய <a href="#">G2962</a>	ἁμαρτιῶν. குற்றமற்றவர்களாய் <a href="#">G0273</a>						

அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.

7	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	ἦν இருந்தது <a href="#">G1510</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	τέκνον, பிள்ளை <a href="#">G5043</a>	καθότι ஏனென்றால் <a href="#">G2530</a>	ἦν இருந்தான் <a href="#">G1510</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>
	Ἐλισάβετ எலிசபெத் <a href="#">G1665</a>	σταῖρα, மலடியாக <a href="#">G4723</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἀμφοτέροι இருவரும் <a href="#">G0297</a>	προβιβηκότες வயதுசென்றவர்களாக <a href="#">G4260</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	
	ἡμέραις நாட்களில் <a href="#">G2250</a>	αὐτῶν அவர்களுடைய <a href="#">G0846</a>	ἦσαν. இருந்தார்கள் <a href="#">G1510</a>					

எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.

8	Ἐγένετο நிகழ்ந்தது <a href="#">G1096</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἱερατεῦσιν ஆசாரிய-ஊழியம்செய்ய <a href="#">G2407</a>	αὐτὸν, அவன் <a href="#">G0846</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>
	τάξει வரிசையில் <a href="#">G5010</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	ἐφημερίας வகுப்பின் <a href="#">G2183</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	ἐναντι முன்பாக <a href="#">G1725</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	

அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,

9 κατὰ τὸ ἔθνος τῆς ἱερατείας, ἔλαχε τοῦ  
 -படி -அந்த வழக்கத்தின்படி -அந்த ஆசாரியத்துவத்தின் சீட்டுவிழுந்தது -அந்த  
[G2596](#) [G3588](#) [G1485](#) [G3588](#) [G2405](#) [G2975](#) [G3588](#)

θυμαῖσα, εἰσελθὼν εἰς τὸν ναὸν τοῦ Κυρίου.  
 தூபம்காட்ட நுழைந்து -உள்ளே -அந்த ஆலயத்தில் -அந்த ஆண்டவருடைய  
[G2370](#) [G1525](#) [G1519](#) [G3588](#) [G3485](#) [G3588](#) [G2962](#)

ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

10 καὶ πᾶν τὸ πλῆθος ἦν τοῦ λαοῦ  
 -மற்றும் முழு -அந்த கூட்டம் இருந்தது -அந்த ஜனத்தின்  
[G2532](#) [G3956](#) [G3588](#) [G4128](#) [G1510](#) [G3588](#) [G2992](#)

προσευχόμενον ἔξω τῆς ὕψους τοῦ θυμαῖματος.  
 ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தது வெளியே -அந்த நேரத்தில் -அந்த தூபத்தின்  
[G4336](#) [G1854](#) [G3588](#) [G5610](#) [G3588](#) [G2368](#)

தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

11 ὡφθη δὲ αὐτῷ ἄγγελος Κυρίου, ἔστως  
 காட்சியளித்தார் -ஆனால் அவனுக்கு தூதன் ஆண்டவருடைய நின்றுகொண்டு  
[G3708](#) [G1161](#) [G0846](#) [G0032](#) [G2962](#) [G2476](#)

ἐκ δεξιῶν τοῦ θυσιαστηρίου τοῦ θυμαῖματος.  
 -இலிருந்து வலதுபுறத்தில் -அந்த பலிபீடத்தின் -அந்த தூபத்தின்  
[G1537](#) [G1188](#) [G3588](#) [G2379](#) [G3588](#) [G2368](#)

அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.

12 καὶ ἔταράχθη Ζαχαρίας ἰδὼν, καὶ φόβος ἐπέπεσεν ἐπ'  
 -மற்றும் கலங்கினான் சகரியா கண்டு -மற்றும் பயம் விழுந்தது -மேல்  
[G2532](#) [G5015](#) [G2197](#) [G3708](#) [G2532](#) [G5401](#) [G1968](#) [G1909](#)

αὐτόν.  
 அவன்மேல்  
[G0846](#)

சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.

13 εἶπεν δὲ παρὸς αὐτὸν ὁ ἄγγελος, Μὴ φοβῶ,  
 சொன்னான் -ஆனால் -நோக்கி அவனிடம் -அந்த தூதன் -வேண்டாம் பயப்படாதே  
[G3004](#) [G1161](#) [G4314](#) [G0846](#) [G3588](#) [G0032](#) [G3361](#) [G5399](#)

Ζαχαρία, διότι εἰσηκούσθη ἡ δέησις σου, καὶ  
 சகரியாவே ஏனென்றால் கேட்கப்பட்டது -அந்த விண்ணப்பம் உன்னுடைய -மற்றும்  
[G2197](#) [G1360](#) [G1522](#) [G3588](#) [G1162](#) [G4771](#) [G2532](#)

ἡ γυνὴ σου ἕνεκεν ἑλισβετ γεννήσει υἱόν σου, καὶ  
 -அந்த மனைவி உன்னுடைய எலிசபெத் பெறுவாள் மகனை உனக்கு -மற்றும்  
[G3588](#) [G1135](#) [G4771](#) [G1665](#) [G1080](#) [G5207](#) [G4771](#) [G2532](#)

καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Ἰωάννην.  
 அழைப்பாய் -அந்த பெயர் அவனுடைய யோவான்  
[G2564](#) [G3588](#) [G3686](#) [G0846](#) [G2491](#)

கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.

14 καὶ ἔσται χαρὰ σοὶ καὶ ἀγαλλίασις, καὶ πολλοὶ  
 -மற்றும் இருக்கும் சந்தோஷம் உனக்கு -மற்றும் களிப்பு -மற்றும் அநேகர்  
[G2532](#) [G1510](#) [G5479](#) [G4771](#) [G2532](#) [G0020](#) [G2532](#) [G4183](#)

ἐπὶ τῇ γενέσει αὐτοῦ χαρῆσονται;  
 -மேல் -அந்த பிறப்பில் அவனுடைய மகிழ்ச்சியடைவார்கள்  
[G1909](#) [G3588](#) [G1078](#) [G0846](#) [G5463](#)

உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

15 ἔσται γὰρ μέγας ἐνώπιον <τοῦ> Κυρίου; καὶ  
 இருப்பான் -ஏனென்றால் பெரியவன் முன்பாக -அந்த ஆண்டவருக்கு -மற்றும்  
[G1510](#) [G1063](#) [G3173](#) [G1799](#) [G3588](#) [G2962](#) [G2532](#)

οἶνον καὶ σίκερα οὐ μὴ πίη, καὶ  
 திராட்சரசம் -மற்றும் மதுபானம் -இல்லை -இல்லை குடிக்கமாட்டான் -மற்றும்  
[G3631](#) [G2532](#) [G4608](#) [G3756](#) [G3361](#) [G4095](#) [G2532](#)

Πνεύματος Ἁγίου πλησθήσεται ἔτι ἐκ κοιλίας μητρὸς  
 ஆவியினால் பரிசுத்த நிரப்பப்படுவான் இன்னும் -இலிருந்து கர்ப்பத்திலிருந்தே தாயின்  
[G4151](#) [G0040](#) [G4130](#) [G2089](#) [G1537](#) [G2836](#) [G3384](#)

αὐτοῦ.  
 அவனுடைய  
[G0846](#)

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.

16 καὶ πολλοὺς τῶν υἱῶν Ἰσραὴλ ἐπιστρέψουσι ἐπὶ  
 -மற்றும் அநேகரை -அந்த மக்களில் இஸ்ரவேலின் திருப்புவான் -நோக்கி  
[G2532](#) [G4183](#) [G3588](#) [G5207](#) [G2474](#) [G1994](#) [G1909](#)

Κύριον, τὸν Θεὸν αὐτῶν.  
 ஆண்டவராகிய -அந்த தேவனிடம் அவர்களுடைய  
[G2962](#) [G3588](#) [G2316](#) [G0846](#)

அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

17 καὶ αὐτὸς προελεῖσεται ἐνώπιον αὐτοῦ ἐν πνεύματι καὶ  
 -மற்றும் அவன் முன்னே-செல்வான் முன்பாக அவருடைய -இல் ஆவியிலும் -மற்றும்  
[G2532](#) [G0846](#) [G4281](#) [G1799](#) [G0846](#) [G1722](#) [G4151](#) [G2532](#)

δυναμει Ἥλιου, ἐπιστρέψουσι καρδίαι πατέρων ἐπὶ  
 வல்லமையிலும் எலியாவின் திருப்ப இருதயங்களை பிதாக்களின் -நோக்கி  
[G1411](#) [G2243](#) [G1994](#) [G2588](#) [G3962](#) [G1909](#)

τέκνα, καὶ ἀπειθεῖς ἐν φρονήσει δικαίων,  
 பிள்ளைகளிடம் -மற்றும் கீழ்ப்படியாதவர்களை -இல் புத்தியில் நீதிமாண்களின்  
[G5043](#) [G2532](#) [G0545](#) [G1722](#) [G5428](#) [G1342](#)

ἐτοιμάσαι Κύριω λαὸν κατεσκευασμένον.  
 ஆயத்தப்படுத்த ஆண்டவருக்கு ஜனத்தை சித்தமாக்கப்பட்ட  
[G2090](#) [G2962](#) [G2992](#) [G2680](#)

பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமாண்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.

18	καὶ	εἶπεν	Ζαχαρίας	παρὸς	τὸν	ἄγγελον,	Κατὰ	τί	γνώσομαι
	-மற்றும்	சொன்னான்	சகரியா	-நோக்கி	-அந்த	தூதனிடம்	-படி	எதை	அறிவேன்
	<a href="#">G2532</a>	<a href="#">G3004</a>	<a href="#">G2197</a>	<a href="#">G4314</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G2596</a>	<a href="#">G5101</a>	<a href="#">G1097</a>
	τοῦτο?	ἐγὼ	γάρ	εἶμι	παρασβύτην,	καὶ	ἢ	γυμνή	
	இதை	நான்	-ஏனென்றால்	இருக்கிறேன்	முதியவன்	-மற்றும்	-அந்த	மனைவி	
	<a href="#">G3778</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1510</a>	<a href="#">G4246</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1135</a>	
	μου	προβιβηκυῖα	ἐν	ταῖς	ἡμέραις	αὐτῆς.			
	என்னுடைய	வயதுசென்றவளாக	-இல்	-அந்த	நாட்களில்	அவளுடைய			
	<a href="#">G1473</a>	<a href="#">G4260</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2250</a>	<a href="#">G0846</a>			

அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவளாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.

19	καὶ	ἀποκριθεὶς,	ὁ	ἄγγελος	εἶπεν	αὐτῷ,	Ἐγὼ	εἶμι
	-மற்றும்	பதிலளித்து	-அந்த	தூதன்	சொன்னான்	அவனிடம்	நான்	இருக்கிறேன்
	<a href="#">G2532</a>	<a href="#">G0611</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3004</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1510</a>
	Γαβριήλ,	ὁ	παραστῆκός	ἐνώπιον	τοῦ	Θεοῦ,	καὶ	
	கபிரியேல்	-அந்த	நிற்கிற	முன்பாக	-அந்த	தேவனுடைய	-மற்றும்	
	<a href="#">G1043</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3936</a>	<a href="#">G1799</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G2532</a>	
	ἀναστῶλην	λαλήσῃαι	παρὸς	σέ,	καὶ	εὐαγγελίσασθαί	σοι	
	அனுப்பப்பட்டேன்	பேச	-நோக்கி	உன்னிடம்	-மற்றும்	நற்செய்தி-அறிவிக்க	உனக்கு	
	<a href="#">G0649</a>	<a href="#">G2980</a>	<a href="#">G4314</a>	<a href="#">G4771</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2097</a>	<a href="#">G4771</a>	
	ταῦτα.							
	இவைகளை							
	<a href="#">G3778</a>							

தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற கபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;

20	καὶ	ἰδοὺ,	ἔστη	σωπαῶν,	καὶ	μὴ	δυσάμεινος	λαλήσῃαι
	-மற்றும்	இதோ	இருப்பாய்	மவுனமாக	-மற்றும்	-இல்லை	கூடாத	பேச
	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G1510</a>	<a href="#">G4623</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3361</a>	<a href="#">G1410</a>	<a href="#">G2980</a>
	ἄχρη	ἦς	ἡμέρας	γένηται	ταῦτα,	ἀνθ'	ῶν	οὐκ
	-வரை	-எந்த	நாள்	நிகழும்	இவைகள்	-ஏனென்றால்	-எவற்றை	-இல்லை
	<a href="#">G0891</a>	<a href="#">G3739</a>	<a href="#">G2250</a>	<a href="#">G1096</a>	<a href="#">G3778</a>	<a href="#">G0473</a>	<a href="#">G3739</a>	<a href="#">G3756</a>
	ἐπίστευσας	τοῖς	λόγοις	μου,	οἵτινες	παρηγοροῦνται		
	விசுவாசிக்கவில்லை	-அந்த	வார்த்தைகளை	என்னுடைய	-எவை	நிறைவேறும்		
	<a href="#">G4100</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3056</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3748</a>	<a href="#">G4137</a>		
	εἰς	τὸν	καιρὸν	αὐτῶν.				
	-உள்ளே	-அந்த	காலத்தில்	அவைகளின்				
	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2540</a>	<a href="#">G0846</a>				

இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.

21 καὶ ἦν ὁ λαὸς προσδοκῶν τὸν Ζαχαρίαν,  
 -மற்றும் இருந்தது -அந்த ஜனங்கள் எதிர்பார்த்திருந்தார்கள் -அந்த சகரியாவை  
[G2532](#) [G1510](#) [G3588](#) [G2992](#) [G4328](#) [G3588](#) [G2197](#)

καὶ ἔθιμά μ' αὐτὸν ἔν τῷ χρόνῳ ἔν τῷ ναῷ  
 -மற்றும் ஆச்சரியப்பட்டார்கள் -இல் -அந்த தாமதிக்க -இல் -அந்த ஆலயத்தில்  
[G2532](#) [G2296](#) [G1722](#) [G3588](#) [G5549](#) [G1722](#) [G3588](#) [G3485](#)

αὐτόν.  
 அவனை  
[G0846](#)

மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

22 ἔξελθὼν δὲ, οὐκ ἔδύνατο λαλῆσαι αὐτοῖς, καὶ  
 வெளியே-வந்து -ஆனால் -இல்லை கூடாமலிருந்தான் பேச அவர்களிடம் -மற்றும்  
[G1831](#) [G1161](#) [G3756](#) [G1410](#) [G2980](#) [G0846](#) [G2532](#)

ἐπέμυσεν ὅτι ὁπαοσία ἐώρακεν ἔν τῷ ναῷ. καὶ  
 அறிந்துகொண்டார்கள் -என்று தரிசனம் கண்டான் -இல் -அந்த ஆலயத்தில் -மற்றும்  
[G1921](#) [G3754](#) [G3701](#) [G3708](#) [G1722](#) [G3588](#) [G3485](#) [G2532](#)

αὐτὸς ἦν διαεβύων αὐτοῖς, καὶ  
 அவன் இருந்தான் சைகைகாட்டிக்கொண்டிருந்தான் அவர்களுக்கு -மற்றும்  
[G0846](#) [G1510](#) [G1269](#) [G0846](#) [G2532](#)

διέμυσεν κωφός.  
 தொடர்ந்திருந்தான் ஊமையாக  
[G1265](#) [G2974](#)

அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.

23 καὶ ἔγενετο, ὡς ἐλθὼν αὐτὸς εἰς τὸν οἶκον αὐτοῦ.  
 -மற்றும் நிகழ்ந்தது -போது நிறைவேறின -அந்த நாட்கள் -அந்த ஊழியத்தின்  
[G2532](#) [G1096](#) [G5613](#) [G4130](#) [G3588](#) [G2250](#) [G3588](#) [G3009](#)

αὐτοῦ, ἔπειθ' ἔειπεν εἰς τὸν οἶκον αὐτοῦ.  
 அவனுடைய புறப்பட்டுப்போனான் -உள்ளே -அந்த வீட்டுக்கு அவனுடைய  
[G0846](#) [G0565](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G0846](#)

அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.

24 Μετὰ δὲ ταῦτα τὰς ἡμέρας συνέλαβεν Ἐλισάβετ ἡ  
 -பின்பு -ஆனால் இந்த -அந்த நாட்கள் கர்ப்பந்தரித்தாள் எலிசபெத் -அந்த  
[G3326](#) [G1161](#) [G3778](#) [G3588](#) [G2250](#) [G4815](#) [G1665](#) [G3588](#)

γυνὴ αὐτοῦ, καὶ παρῆλθεν ἔαυτὴν μῆνας  
 மனைவி அவனுடைய -மற்றும் மறைத்துக்கொண்டாள் தன்னைத்தானே மாதங்கள்  
[G1135](#) [G0846](#) [G2532](#) [G4032](#) [G1438](#) [G3376](#)

πέντε, λέγουσα,  
 ஐந்து சொல்லி  
[G4002](#) [G3004](#)

அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து; மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,

25 ὅτι Οὕτως μοι παροίηκεν Κύριος, ἐν ἡμέραις αἷς  
 -என்று இப்படி எனக்கு செய்திருக்கிறார் ஆண்டவர் -இல் நாட்களில் -எவற்றில்  
[G3754](#) [G3779](#) [G1473](#) [G4160](#) [G2962](#) [G1722](#) [G2250](#) [G3739](#)

ἐπέειπεν, ἀφελεῖν ὄνειδος μου ἐν ἀνθρῶποις.  
 கண்ணாக்கினார் நீக்க நிந்தையை என்னுடைய -இல் மனுஷருக்குள்  
[G1896](#) [G0851](#) [G3681](#) [G1473](#) [G1722](#) [G0444](#)

எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.

26 Ἐν δὲ τῷ μηνὶ τῷ ἔκτῳ, ἀπεσταλὴ ὁ ἄγγελος  
 -இல் -ஆனால் -அந்த மாதத்தில் -அந்த ஆறாம் அனுப்பப்பட்டான் -அந்த தூதன்  
[G1722](#) [G1161](#) [G3588](#) [G3376](#) [G3588](#) [G1623](#) [G0649](#) [G3588](#) [G0032](#)

Γαβριὴλ ἀπὸ τοῦ Θεοῦ εἶς πῶλις τῆς  
 கபிரியேல் -இலிருந்து -அந்த தேவனிடமிருந்து -உள்ளே பட்டணத்துக்கு -அந்த  
[G1043](#) [G0575](#) [G3588](#) [G2316](#) [G1519](#) [G4172](#) [G3588](#)

Γαλιλαίας, ἧ ὄνομα Ναζαρέθ,  
 கலிலேயாவின் -எதற்கு பெயர் நாசரேத்  
[G1056](#) [G3739](#) [G3686](#) [G3478](#)

எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,

27 παρὸς παρθένον ἐμνηστευμένην ἀνδρὶ, ὃν ὄνομα Ἰωσήφ,  
 -நோக்கி கன்னிகையிடம் நிச்சயிக்கப்பட்ட புருஷனுக்கு -யாருக்கு பெயர் யோசேப்பு  
[G4314](#) [G3933](#) [G3423](#) [G0435](#) [G3739](#) [G3686](#) [G2501](#)

ἐξ οἴκου Δαυὶδ; καὶ τὸ ὄνομα τῆς παρθένου Μαριάμ.  
 -இலிருந்து வீட்டின் தாவீதின் -மற்றும் -அந்த பெயர் -அந்த கன்னிகையின் மரியாள்  
[G1537](#) [G3624](#) [G1138](#) [G2532](#) [G3588](#) [G3686](#) [G3588](#) [G3933](#) [G3137](#)

தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.

28 καὶ εἰσελθὼν παρὸς αὐτὴν, εἶπεν, Χαῖρε,  
 -மற்றும் உள்ளே-நுழைந்து -நோக்கி அவளிடம் சொன்னான் வாழ்த்துகிறேன்  
[G2532](#) [G1525](#) [G4314](#) [G0846](#) [G3004](#) [G5463](#)

κεχαριτωμένη! ὁ Κύριος μετὰ σοῦ. <εὐλόγημένη ὁ  
 கிருபைபெற்றவளே -அந்த ஆண்டவர் -உடன் உன்னுடன் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீ  
[G5487](#) [G3588](#) [G2962](#) [G3326](#) [G4771](#) [G2127](#) [G4771](#)

ἐν γυναιξίν>  
 -இல் பெண்களுக்குள்  
[G1722](#) [G1135](#)

அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

29 ἡ δὲ ἐπὶ τῷ λόγῳ διεταράχθη, καὶ  
 -அவள் -ஆனால் -மேல் -அந்த வார்த்தையினால் கலங்கினாள் -மற்றும்  
[G3588](#) [G1161](#) [G1909](#) [G3588](#) [G3056](#) [G1298](#) [G2532](#)

διελογίζετο ποταπὸς εἴη ὁ ἀπασιμὸς οὐτός.  
 சிந்தித்துக்கொண்டிருந்தாள் எப்படிப்பட்ட இருக்கும் -அந்த வாழ்த்து இது  
[G1260](#) [G4217](#) [G1510](#) [G3588](#) [G0783](#) [G3778](#)

அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

30	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἄγγελος தூதன் <a href="#">G0032</a>	αὐτῆ, அவளுக்கு <a href="#">G0846</a>	Μὴ -வேண்டாம் <a href="#">G3361</a>	φοβῶν, பயப்படாதே <a href="#">G5399</a>	Μαριάμ; மரியாளே <a href="#">G3137</a>
	εἰρηεὶς கண்டுபிடித்தாய் <a href="#">G2147</a>	ὑὰρ -ஏனென்றால் <a href="#">G1063</a>	ἤρην கிருபையை <a href="#">G5485</a>	παρὰ -இடத்தில் <a href="#">G3844</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	Θεῷ; தேவனிடத்தில் <a href="#">G2316</a>		

| தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.

31	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἰδοὺ, இதோ <a href="#">G3708</a>	σὺλλήμψην கர்ப்பந்தரிப்பாய் <a href="#">G4815</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	γαστρί, கர்ப்பத்தில் <a href="#">G1064</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	τέξην பெறுவாய் <a href="#">G5088</a>	σύν, மகளை <a href="#">G5207</a>
	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	καλέσεις அழைப்பாய் <a href="#">G2564</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ὄνομα பெயர் <a href="#">G3686</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	Ἰησοῦν. இயேசு <a href="#">G2424</a>		

| இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.

32	οὗτος இவர் <a href="#">G3778</a>	ἔσται இருப்பார் <a href="#">G1510</a>	μὲγας, பெரியவர் <a href="#">G3173</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	Ἰησοῦ உன்னதமானவரின் <a href="#">G5310</a>	κληθήσεται; அழைக்கப்படுவார் <a href="#">G2564</a>	
	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	δύσει கொடுப்பார் <a href="#">G1325</a>	αὐτῷ அவருக்கு <a href="#">G0846</a>	Κύριος ஆண்டவராகிய <a href="#">G2962</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	θρόνον சிங்காசனத்தை <a href="#">G2362</a>
	Δαυὶδ, தாவீதின் <a href="#">G1138</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	πατρὸς பிதாவின் <a href="#">G3962</a>	αὐτοῦ; அவருடைய <a href="#">G0846</a>				

| அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

33	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	βασίλευσει ஆளுகைசெய்வார் <a href="#">G0936</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	οἶκον வீட்டின்மேல் <a href="#">G3624</a>	Ἰακώβ, யாக்கோபின் <a href="#">G2384</a>	εἰς -வரை <a href="#">G1519</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>
	αἰῶνας; யுகங்கள்வரை <a href="#">G0165</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	βασίλειας ராஜ்யத்துக்கு <a href="#">G0932</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	οὐκ -இல்லை <a href="#">G3756</a>	ἔσται இருக்கும் <a href="#">G1510</a>	τέλος. முடிவு <a href="#">G5056</a>

| அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான்.

34	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	Μαριάμ மரியாள் <a href="#">G3137</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	ἄγγελον, தூதனிடம் <a href="#">G0032</a>	Πῶς எப்படி <a href="#">G4459</a>	ἔσται இருக்கும் <a href="#">G1510</a>	τοῦτο, இது <a href="#">G3778</a>
	ἐπεὶ ஏனென்றால் <a href="#">G1893</a>	ἄνδρα புருஷனை <a href="#">G0435</a>	οὐ -இல்லை <a href="#">G3756</a>	γινώσκω? அறியேன் <a href="#">G1097</a>					

| அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.

35	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἀποκριθεὶς, பதிலளித்து <a href="#">G0611</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἄγγελος தூதன் <a href="#">G0032</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	αὐτῆι, அவளுக்கு <a href="#">G0846</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	Ἅγιον பரிசுத்த <a href="#">G0040</a>
	ἐπέλευσεν வரும் <a href="#">G1904</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	σέ, உன்மேல் <a href="#">G4771</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	δύναμις வல்லமை <a href="#">G1411</a>	ἵψιστου உன்னதமானவரின் <a href="#">G5310</a>	ἐπισκιάσει நிழலிடும் <a href="#">G1982</a>	
	σοι; உனக்கு <a href="#">G4771</a>	δὶς ஆகையால் <a href="#">G1352</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	γεννώμενον பிறக்கும் <a href="#">G1080</a>	ἄγιον பரிசுத்தமானது <a href="#">G0040</a>	κληθήσεται அழைக்கப்படும் <a href="#">G2564</a>	
	Υἱός குமாரன் <a href="#">G5207</a>	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>						

தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.

36	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἰδὼς, இதோ <a href="#">G3708</a>	ἑλισάβετ, எலிசபெத் <a href="#">G1665</a>	ἥ -அந்த <a href="#">G3588</a>	συγγενίς உறவினர் <a href="#">G4773</a>	σοι, உன்னுடைய <a href="#">G4771</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	αὐτῆι அவளும் <a href="#">G0846</a>
	συνέλιψεν கர்ப்பந்தரித்திருக்கிறாள் <a href="#">G4815</a>	σὺν மகனை <a href="#">G5207</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	γῆρει முதிர்வயதில் <a href="#">G1094</a>	αὐτῆι, அவளுடைய <a href="#">G0846</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	οὐτός இது <a href="#">G3778</a>	
	μὴν மாதம் <a href="#">G3376</a>	ἕκτος ஆறாவது <a href="#">G1623</a>	ἐστὶν ஆகிறது <a href="#">G1510</a>	αὐτῆι அவளுக்கு <a href="#">G0846</a>	τῆι -அந்த <a href="#">G3588</a>	καλοῦμένην அழைக்கப்படுகிற <a href="#">G2564</a>	σταίρα. மலடிக்கு <a href="#">G4723</a>	

இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.

37	οἶτι ஏனென்றால் <a href="#">G3754</a>	ὅτι -இல்லை <a href="#">G3756</a>	ἀδυνατήσεται கூடாததாயிராது <a href="#">G0101</a>	παρὰ -இடத்தில் <a href="#">G3844</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	Θεοῦ தேவனால் <a href="#">G2316</a>	παῦν ஒவ்வொரு <a href="#">G3956</a>
	ῥῆμα. வார்த்தையும் <a href="#">G4487</a>						

தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.

38	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	Μαριάμ, மரியாள் <a href="#">G3137</a>	Ἰδὼς, இதோ <a href="#">G3708</a>	ἥ -அந்த <a href="#">G3588</a>	δούλη அடிமைப்பெண் <a href="#">G1399</a>	Κυρίου; ஆண்டவருடைய <a href="#">G2962</a>
	γένετο ஆகட்டும் <a href="#">G1096</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ῥῆμα வார்த்தையின்படி <a href="#">G4487</a>	σοι. உன்னுடைய <a href="#">G4771</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>
	ἀγγέλου புறப்பட்டுப்போனான் <a href="#">G0565</a>	ἀπ’ -இலிருந்து <a href="#">G0575</a>	αὐτῆς அவளிடமிருந்து <a href="#">G0846</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἄγγελος. தூதன் <a href="#">G0032</a>		

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.

39 Ἄναστω δὲ, Μαριάμ ἐν ταῖς ἡμέραις ταύταις, ἐπορεύθη  
 எழுந்து -ஆனால் மரியாள் -இல் -அந்த நாட்களில் அந்த பயணித்தாள்  
[G0450](#) [G1161](#) [G3137](#) [G1722](#) [G3588](#) [G2250](#) [G3778](#) [G4198](#)

εἰς τὴν ὄρεινὴν μετὰ σαουδῆς, εἰς πόλιν Ἰούδα,  
 -உள்ளே -அந்த மலைநாட்டுக்கு -உடன் விரைவாக -உள்ளே பட்டணத்துக்கு யூதாவின்  
[G1519](#) [G3588](#) [G3714](#) [G3326](#) [G4710](#) [G1519](#) [G4172](#) [G2448](#)

அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,

40 καὶ εἰσῆλθεν εἰς τὸν οἶκον Ζαχαρίου, καὶ ἠσάσατο  
 -மற்றும் நுழைந்தாள் -உள்ளே -அந்த வீட்டுக்கு சகரியாவின் -மற்றும் வாழ்த்தினாள்  
[G2532](#) [G1525](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G2197](#) [G2532](#) [G0782](#)

τὴν Ἑλισάβετ.  
 -அந்த எலிசபெத்தை  
[G3588](#) [G1665](#)

சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

41 καὶ ἐγένετο, ὡς ἦκουσεν τὸν ἄσασμον τῆς Μαρίας  
 -மற்றும் நிகழ்ந்தது -போது கேட்டாள் -அந்த வாழ்த்தை -அந்த மரியாளுடைய  
[G2532](#) [G1096](#) [G5613](#) [G0191](#) [G3588](#) [G0783](#) [G3588](#) [G3137](#)

ἠ Ἑλισάβετ, ἐσκίτησεν τὸ βρέφος ἐν τῇ κοιλίᾳ αὐτῆς;  
 -அந்த எலிசபெத் துள்ளியது -அந்த குழந்தை -இல் -அந்த கர்ப்பத்தில் அவளுடைய  
[G3588](#) [G1665](#) [G4640](#) [G3588](#) [G1025](#) [G1722](#) [G3588](#) [G2836](#) [G0846](#)

καὶ ἐπλήσθη Πνεύματος Ἁγίου ἠ Ἑλισάβετ,  
 -மற்றும் நிரப்பப்பட்டாள் ஆவியினால் பரிசுத்த -அந்த எலிசபெத்  
[G2532](#) [G4130](#) [G4151](#) [G0040](#) [G3588](#) [G1665](#)

எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,

42 καὶ ἀνεφώνησεν κραυγῇ μεγάλη, καὶ εἶπεν,  
 -மற்றும் உரத்த-குரலில்-சுறினாள் அலறலில் பெரிய -மற்றும் சொன்னாள்  
[G2532](#) [G0400](#) [G2906](#) [G3173](#) [G2532](#) [G3004](#)

Εὐλογημένη σὺ ἐν γυναιξίν, καὶ εὐλογημένος ὁ  
 ஆசீர்வதிக்கப்பட்டவள் நீ -இல் பெண்களுக்குள் -மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டது -அந்த  
[G2127](#) [G4771](#) [G1722](#) [G1135](#) [G2532](#) [G2127](#) [G3588](#)

καρπὸς τῆς κοιλίας σου.  
 கனி -அந்த கர்ப்பத்தின் உன்னுடைய  
[G2590](#) [G3588](#) [G2836](#) [G4771](#)

அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

43 καὶ πόθεν μοι τοῦτο, ἵνα ἔλθῃ ἡ μῆτηρ τοῦ  
 -மற்றும் எங்கிருந்து எனக்கு இது -அதனால் வரவேண்டும் -அந்த தாய் -அந்த  
[G2532](#) [G4159](#) [G1473](#) [G3778](#) [G2443](#) [G2064](#) [G3588](#) [G3384](#) [G3588](#)

Κυρίου μου παρὸς ἐμὲ?  
 ஆண்டவருடைய என்னுடைய -நோக்கி என்னிடம்  
[G2962](#) [G1473](#) [G4314](#) [G1473](#)

என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!

44	ἰδοὺ இதோ <a href="#">G3708</a>	γὰρ, -ஏனென்றால் <a href="#">G1063</a>	ὧς -போது <a href="#">G5613</a>	ἐγένετο நிகழ்ந்தது <a href="#">G1096</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	φωσὴ சத்தம் <a href="#">G5456</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	ἄσαομοῦ வாழ்த்தின் <a href="#">G0783</a>
	σοῦ உன்னுடைய <a href="#">G4771</a>	εἶς -உள்ளே <a href="#">G1519</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ῥῆματα காதுகளில் <a href="#">G3775</a>	μου, என்னுடைய <a href="#">G1473</a>	ἐσκήρασαν துள்ளியது <a href="#">G4640</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἀγαλλιάσει களிப்பில் <a href="#">G0020</a>
	τὸ -அந்த <a href="#">G3588</a>	βρέφος குழந்தை <a href="#">G1025</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>	κοιλίᾳ கர்ப்பத்தில் <a href="#">G2836</a>	μου; என்னுடைய <a href="#">G1473</a>		

இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.

45	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	μακαρία பாக்கியவதி <a href="#">G3107</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	πιστεύσασα, விசுவாசித்தவள் <a href="#">G4100</a>	ὅτι -என்று <a href="#">G3754</a>	ἔστα இருக்கும் <a href="#">G1510</a>	τελείωσας நிறைவேறுதல் <a href="#">G5050</a>
	τοῦ -அந்த <a href="#">G3588</a>	λαλαγμένους சொல்லப்பட்டவைகளுக்கு <a href="#">G2980</a>		αὐτῇ அவளுக்கு <a href="#">G0846</a>	παρὰ -இடமிருந்து <a href="#">G3844</a>	Κυρίου. ஆண்டவரிடமிருந்து <a href="#">G2962</a>	

விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.

46	Καὶ -மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν சொன்னாள் <a href="#">G3004</a>	Μαριάμ, மரியாள் <a href="#">G3137</a>	Μεγαλύνει மகிமைப்படுத்துகிறது <a href="#">G3170</a>	ἢ -அந்த <a href="#">G3588</a>	ψυχῇ ஆத்துமா <a href="#">G5590</a>	μου என்னுடைய <a href="#">G1473</a>
	τὸν -அந்த <a href="#">G3588</a>	Κύριον, ஆண்டவரை <a href="#">G2962</a>					

அப்பொழுது மரியாள்: "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.

47	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἠγαλλίασεν களிகூர்ந்தது <a href="#">G0021</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	πνεῦμά ஆவி <a href="#">G4151</a>	μου என்னுடைய <a href="#">G1473</a>	ἐν -மேல் <a href="#">G1909</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	Θεῷ, தேவனில் <a href="#">G2316</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	Ἰωάννῃ இரட்சகரில் <a href="#">G4990</a>	μου. என்னுடைய <a href="#">G1473</a>							

என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

48	ὅτι ஏனென்றால் <a href="#">G3754</a>	ἐπέβλεψεν கண்ணோக்கினார் <a href="#">G1914</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ταπεινότητα தாழ்மையை <a href="#">G5014</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>
	δοῦλης அடிமைப்பெண்ணின் <a href="#">G1399</a>	αὐτοῦ; அவருடைய <a href="#">G0846</a>	ἰδοὺ இதோ <a href="#">G3708</a>	γὰρ, -ஏனென்றால் <a href="#">G1063</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>
	ἡ இப்போதிலிருந்து <a href="#">G3568</a>	μακαριοῦσιν பாக்கியவதி-என்பார்கள் <a href="#">G3106</a>	με என்னை <a href="#">G1473</a>	ταῦτα எல்லா <a href="#">G3956</a>	αἱ -அந்த <a href="#">G3588</a>	γενεαί. தலைமுறைகளும் <a href="#">G1074</a>

தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.

49 ὄτι ἐπείθεός μοι μέγαρα ὁ δὲ δυνάτης, καὶ  
ஏனென்றால் செய்தார் எனக்கு பெரியவைகளை -அந்த வல்லமையுள்ளவர் -மற்றும்  
[G3754](#) [G4160](#) [G1473](#) [G3173](#) [G3588](#) [G1415](#) [G2532](#)

ἀξιόν τὸ ὄνομα αὐτοῦ.  
பரிசுத்தம் -அந்த நாமம் அவருடைய  
[G0040](#) [G3588](#) [G3686](#) [G0846](#)

வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.

50 καὶ τὸ ἔλεος αὐτοῦ εἰς γενεὰς καὶ  
-மற்றும் -அந்த இரக்கம் அவருடைய -வரை தலைமுறைகளுக்கும் -மற்றும்  
[G2532](#) [G3588](#) [G1656](#) [G0846](#) [G1519](#) [G1074](#) [G2532](#)

γενεὰς, τῶν φοβουμένων αὐτόν.  
தலைமுறைகளுக்கும் -அந்த பயப்படுகிறவர்களுக்கு அவரை  
[G1074](#) [G3588](#) [G5399](#) [G0846](#)

அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

51 Ἐπείθεος κράτος ἐν βραχίονι αὐτοῦ, διεσκόρασεν  
செய்தார் வல்லமையை -இல் புயத்தினால் அவருடைய சிதறடித்தார்  
[G4160](#) [G2904](#) [G1722](#) [G1023](#) [G0846](#) [G1287](#)

ὑπερῶν δυνάμεων καὶ καρδίας αὐτοῦ.  
அகந்தையுள்ளவர்களை சிந்தையில் இருதயத்தின் அவர்களுடைய  
[G5244](#) [G1271](#) [G2588](#) [G0846](#)

அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.

52 καθέλεν δυνάστας ἅπαρ θρόνον, καὶ ὑψώσεν  
தள்ளினார் அதிகாரிகளை -இலிருந்து சிங்காசனங்களிலிருந்து -மற்றும் உயர்த்தினார்  
[G2507](#) [G1413](#) [G0575](#) [G2362](#) [G2532](#) [G5312](#)

ταπεινώσας,  
தாழ்மையானவர்களை  
[G5011](#)

ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.

53 πεινῶντας ἐνέπλησεν ἀγαθῶν, καὶ πλουτοῦντας  
பசியுள்ளவர்களை நிரப்பினார் நன்மைகளால் -மற்றும் செல்வந்தர்களை  
[G3983](#) [G1705](#) [G0018](#) [G2532](#) [G4147](#)

ἐξάεστελεν κενούς.  
அனுப்பிவிட்டார் வெறுமையாய்  
[G1821](#) [G2756](#)

பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.

54 ἀντελάβρετο Ἰσραὴλ παῖδός αὐτοῦ, μνησθῆναι  
உதவிசெய்தார் இஸ்ரவேலுக்கு ஊழியக்காரனாகிய அவருடைய நினைவுகூர  
[G0482](#) [G2474](#) [G3816](#) [G0846](#) [G3403](#)

ἐλέους,  
இரக்கத்தை  
[G1656](#)

நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து,

55 καθὼς ἐλάβησεν παρὸς τὸς πατέρας ἥμῶν, τῷ  
 -எப்படியென்றால் பேசினார் -நோக்கி -அந்த பிதாக்களிடம் நம்முடைய -அந்த  
[G2531](#) [G2980](#) [G4314](#) [G3588](#) [G3962](#) [G1473](#) [G3588](#)

Ἄβρααμ καὶ τῷ σαέρματι αὐτοῦ, εἶς τὸν  
 ஆபிரகாமுக்கும் -மற்றும் -அந்த சந்ததிக்கும் அவருடைய -வரை -அந்த  
[G0011](#) [G2532](#) [G3588](#) [G4690](#) [G0846](#) [G1519](#) [G3588](#)

αἰῶνα.  
 என்றென்றைக்கும்  
[G0165](#)

| அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.

56 Ἔμειπεν δὲ Μαριάμ σὺν αὐτῇ ὧς μῆνας τρεῖς,  
 தங்கியிருந்தாள் -ஆனால் மரியாள் -உடன் அவளோடு -போல மாதங்கள் மூன்று  
[G3306](#) [G1161](#) [G3137](#) [G4862](#) [G0846](#) [G5613](#) [G3376](#) [G5140](#)

καὶ ἑπτὰ μῆνας εἶς τὸν οἶκον αὐτῆς.  
 -மற்றும் திரும்பிப்போனாள் -உள்ளே -அந்த வீட்டுக்கு அவளுடைய  
[G2532](#) [G5290](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G0846](#)

| மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.

57 Τῇ δὲ Ἑλισάβετ ἐπλήσθη ὁ χρόνος, τοῦ τεκεῖν  
 -அந்த -ஆனால் எலிசபெத்துக்கு நிறைவேறியது -அந்த காலம் -அந்த பெற  
[G3588](#) [G1161](#) [G1665](#) [G4130](#) [G3588](#) [G5550](#) [G3588](#) [G5088](#)

αὐτῆς, καὶ ἐγέννησεν υἱόν.  
 அவளுக்கு -மற்றும் பெற்றெடுத்தாள் மகனை  
[G0846](#) [G2532](#) [G1080](#) [G5207](#)

| எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

58 καὶ ἦκουσαν οἱ περὶ οὗτοι καὶ οἱ συγγενεῖς  
 -மற்றும் கேட்டார்கள் -அந்த அயலகத்தாரும் -மற்றும் -அந்த உறவினர்களும்  
[G2532](#) [G0191](#) [G3588](#) [G4040](#) [G2532](#) [G3588](#) [G4773](#)

αὐτῆς, ὅτι ἐμυῖλυσεν Κύριος τὸ ἔλεος αὐτοῦ  
 அவளுடைய -என்று பெரிதாக்கினார் ஆண்டவர் -அந்த இரக்கத்தை அவருடைய  
[G0846](#) [G3754](#) [G3170](#) [G2962](#) [G3588](#) [G1656](#) [G0846](#)

μετ’ αὐτῆς, καὶ συνέχαρον αὐτῇ.  
 -உடன் அவளுடன் -மற்றும் மகிழ்ந்தார்கள் அவளோடு  
[G3326](#) [G0846](#) [G2532](#) [G4796](#) [G0846](#)

| கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டிடு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.

59 Καὶ ἐγένετο ἐν τῇ ἡμέρᾳ τῇ ὀγδόῃ, ἦλθον  
 -மற்றும் நிகழ்ந்தது -இல் -அந்த நாளில் -அந்த எட்டாம் வந்தார்கள்  
[G2532](#) [G1096](#) [G1722](#) [G3588](#) [G2250](#) [G3588](#) [G3590](#) [G2064](#)

περιτεμεῖν τὸ παιδίον, καὶ ἑκάλυσεν αὐτὸ ἐπὶ  
 விருத்தசேதனம்செய்ய -அந்த குழந்தையை -மற்றும் அழைத்தார்கள் அதை -மேல்  
[G4059](#) [G3588](#) [G3813](#) [G2532](#) [G2564](#) [G0846](#) [G1909](#)

τῷ ὀνόματι τοῦ πατρὸς αὐτοῦ, Ζαχαρίαν.  
 -அந்த பெயரின்படி -அந்த பிதாவின் அவனுடைய சகரியா  
[G3588](#) [G3686](#) [G3588](#) [G3962](#) [G0846](#) [G2197](#)

எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.

- 60 καὶ ἄποκριθεῖσα, ἣ μῆτηρ αὐτοῦ εἶπεν, Οὐχὶ ἄλλα;  
 -மற்றும் பதிலளித்து -அந்த தாய் அவனுடைய சொன்னாள் இல்லை -ஆனால்  
[G2532](#) [G0611](#) [G3588](#) [G3384](#) [G0846](#) [G3004](#) [G3780](#) [G0235](#)
- κληθῆσεται Ἰωάννης.  
 அழைக்கப்படுவான் யோவான்  
[G2564](#) [G2491](#)

அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.

- 61 καὶ εἶπαν παρὸς αὐτῆν, ὅτι Οὐδέεις ἐστίν  
 -மற்றும் சொன்னார்கள் -நோக்கி அவளிடம் -என்று ஒருவரும்-இல்லை இருக்கிறான்  
[G2532](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G3754](#) [G3762](#) [G1510](#)
- ἐκ τῆς συγγενείας σου, ὅς καλεῖται τῷ  
 -இலிருந்து -அந்த உறவினர்களில் உன்னுடைய -யார் அழைக்கப்படுகிறான் -அந்த  
[G1537](#) [G3588](#) [G4772](#) [G4771](#) [G3739](#) [G2564](#) [G3588](#)
- ὀνόματι τοῦτου.  
 பெயரில் இந்த  
[G3686](#) [G3778](#)

அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,

- 62 ἐνένευον δὲ τῷ πατρὶ αὐτοῦ, τὸ τί ἂν  
 சைகைகாட்டினார்கள் -ஆனால் -அந்த பிதாவிடம் அவனுடைய -அந்த என்ன -என்று  
[G1770](#) [G1161](#) [G3588](#) [G3962](#) [G0846](#) [G3588](#) [G5101](#) [G0302](#)
- θέλω καλεῖσθαι αὐτό.  
 விரும்புவான் அழைக்கப்பட அதை  
[G2309](#) [G2564](#) [G0846](#)

சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

- 63 καὶ αἰτήσας πινακίδιον, ἔγραψεν, λέγων, Ἰωάννης ἐστίν  
 -மற்றும் கேட்டு எழுத்துப்பலகையை எழுதினான் சொல்லி யோவான் ஆகிறது  
[G2532](#) [G0154](#) [G4093](#) [G1125](#) [G3004](#) [G2491](#) [G1510](#)
- ὄνομα αὐτοῦ. καὶ ἐθαύμασαν πάντες.  
 பெயர் அவனுடைய -மற்றும் ஆச்சரியப்பட்டார்கள் எல்லாரும்  
[G3686](#) [G0846](#) [G2532](#) [G2296](#) [G3956](#)

அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

- 64 ἀνεψύχη δὲ τὸ σόμα αὐτοῦ παραχρῆμα, καὶ ἣ  
 திறக்கப்பட்டது -ஆனால் -அந்த வாய் அவனுடைய உடனே -மற்றும் -அந்த  
[G0455](#) [G1161](#) [G3588](#) [G4750](#) [G0846](#) [G3916](#) [G2532](#) [G3588](#)
- ὑλῶσα αὐτοῦ, καὶ ἐλάλει, εὐλογῶν τὸν Θεόν.  
 நாவும் அவனுடைய -மற்றும் பேசினான் ஸ்தோத்திரித்து -அந்த தேவனை  
[G1100](#) [G0846](#) [G2532](#) [G2980](#) [G2127](#) [G3588](#) [G2316](#)

உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.

65	Kaì	ἐγένετο	ἐὰν	πάντας	φόβος,	τοὺς			
	-மற்றும்	நிகழ்ந்தது	-மேல்	எல்லாருக்கும்	பயம்	-அந்த			
	<a href="#">G2532</a>	<a href="#">G1096</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3956</a>	<a href="#">G5401</a>	<a href="#">G3588</a>			
	περιοικοῦντας		αὐτούς;	καὶ	ἐν	ὄλῃ	τῇ	ὀρεivῆ	
	சுற்றுப்புறத்தில்-வாழ்ந்தவர்களுக்கு		அவர்களை	-மற்றும்	-இல்	முழு	-அந்த	மலைநாட்டில்	
	<a href="#">G4039</a>		<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3650</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3714</a>	
	τῆς	Ἰουδαίας	διελαλεῖτο	πάντα	τὰ,	ῥήματα	ταῦτα.		
	-அந்த	யூதேயாவின்	பேசப்பட்டன	எல்லா	-அந்த	வார்த்தைகள்	இவைகள்		
	<a href="#">G3588</a>	<a href="#">G2449</a>	<a href="#">G1255</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4487</a>	<a href="#">G3778</a>		

அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.

66	καὶ	ἔθεντο	πάντες	οἱ	ἀκούσαντες,	ἐν	τῇ		
	-மற்றும்	வைத்துக்கொண்டார்கள்	எல்லாரும்	-அந்த	கேட்டவர்கள்	-இல்	-அந்த		
	<a href="#">G2532</a>	<a href="#">G5087</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0191</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>		
	καρδίᾳ	αὐτῶν,	λέγοντες,	τί	ἄρα	τὸ	παίδιον	τοῦτο	ἔστα?
	இருதயத்தில்	அவர்களுடைய	சொல்லி	என்ன	-ஆகவே	-அந்த	குழந்தை	இந்த	ஆகும்
	<a href="#">G2588</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3004</a>	<a href="#">G5101</a>	<a href="#">G0686</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3813</a>	<a href="#">G3778</a>	<a href="#">G1510</a>
	καὶ	ὑὰρ	χεῖρ	Κυρίου	ἦν	μετ’	αὐτοῦ.		
	-மற்றும்	-ஏனென்றால்	கை	ஆண்டவருடைய	இருந்தது	-உடன்	அவனோடு		
	<a href="#">G2532</a>	<a href="#">G1063</a>	<a href="#">G5495</a>	<a href="#">G2962</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3326</a>	<a href="#">G0846</a>		

இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லாரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.

67	Kaì	Zαχαρίας,	ὁ	πατήρ	αὐτοῦ,	ἐπλήσθη	Πνεύματος	Ἁγίου,	
	-மற்றும்	சகரியா	-அந்த	பிதா	அவனுடைய	நிரப்பப்பட்டான்	ஆவியினால்	பரிசுத்த	
	<a href="#">G2532</a>	<a href="#">G2197</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4130</a>	<a href="#">G4151</a>	<a href="#">G0040</a>	
	καὶ	ἐπροφήτευσεν,		λέγων,					
	-மற்றும்	தீர்க்கதரிசனம்-உரைத்தான்		சொல்லி					
	<a href="#">G2532</a>	<a href="#">G4395</a>		<a href="#">G3004</a>					

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:

68	Εὐλογητὸς	Κύριος	ὁ	Θεὸς	τοῦ	Ἰσραήλ,			
	ஸ்தோத்திரிக்கப்படுவாராக	ஆண்டவர்	-அந்த	தேவன்	-அந்த	இஸ்ரவேலின்			
	<a href="#">G2128</a>	<a href="#">G2962</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2474</a>			
	ὅτι	ἐπεσκέψατο	καὶ	ἐποίησεν	λύτρωσιν	τῷ	λαῷ	αὐτοῦ,	
	ஏனென்றால்	சந்தித்தார்	-மற்றும்	செய்தார்	மீட்பை	-அந்த	ஜனத்துக்கு	அவருடைய	
	<a href="#">G3754</a>	<a href="#">G1980</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4160</a>	<a href="#">G3085</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2992</a>	<a href="#">G0846</a>	

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

69	καὶ	ἦγενεν	κέρας	σωτηρίας	ῥῆμῖν,	ἐν	οἴκῳ	Δαυὶδ	
	-மற்றும்	எழுப்பினார்	கொம்பை	இரட்சிப்பின்	நமக்கு	-இல்	வீட்டில்	தாவீதின்	
	<a href="#">G2532</a>	<a href="#">G1453</a>	<a href="#">G2768</a>	<a href="#">G4991</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3624</a>	<a href="#">G1138</a>	
	παῖδός	αὐτοῦ;							
	ஊழியக்காரனாகிய	அவருடைய							
	<a href="#">G3816</a>	<a href="#">G0846</a>							

அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;

70 καθὺς ἐλάλησεν διὰ στόματος τῶν ἀγίων ἀπ' -எப்படியென்றால் பேசினார் -மூலமாக வாயின் -அந்த பரிசுத்த -இலிருந்து  
[G2531](#) [G2980](#) [G1223](#) [G4750](#) [G3588](#) [G0040](#) [G0575](#)

αὐτῶν αὐτοῦ, ஆதிகாலத்திலிருந்து தீர்க்கதரிசிகளின் அவருடைய  
[G0165](#) [G4396](#) [G0846](#)

| தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:

71 σωτηρίαν εἶξ ἔχθρῶν ἡμῶν, καὶ ἐκ இரட்சிப்பை -இலிருந்து சத்துருக்களிடமிருந்து நம்முடைய -மற்றும் -இலிருந்து  
[G4991](#) [G1537](#) [G2190](#) [G1473](#) [G2532](#) [G1537](#)

χρηρὸς πάντων τῶν μισοῦντων ἡμᾶς; கையிலிருந்து எல்லா -அந்த பகைக்கிறவர்களுடைய நம்மை  
[G5495](#) [G3956](#) [G3588](#) [G3404](#) [G1473](#)

| உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,

72 ποιῆσαι ἔλεος μετὰ τῶν πατέρων ἡμῶν, καὶ μνησθῆναι செய்ய இரக்கத்தை -உடன் -அந்த பிதாக்களுடன் நம்முடைய -மற்றும் நினைவுகூர  
[G4160](#) [G1656](#) [G3326](#) [G3588](#) [G3962](#) [G1473](#) [G2532](#) [G3403](#)

διαθήκης ἀγίας αὐτοῦ, உடன்படிக்கையை பரிசுத்த அவருடைய  
[G1242](#) [G0040](#) [G0846](#)

| அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;

73 ὄρκον ὃν ὤμοσεν παρὸς Ἄβραάμ, τὸν πατέρα ஆணையை -எதை ஆணையிட்டார் -நோக்கி ஆபிரகாமிடம் -அந்த பிதாவாகிய  
[G3727](#) [G3739](#) [G3660](#) [G4314](#) [G0011](#) [G3588](#) [G3962](#)

ἡμῶν, τοῦ δούλου ἡμῶν, நம்முடைய -அந்த கொடுக்க நமக்கு  
[G1473](#) [G3588](#) [G1325](#) [G1473](#)

| ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,

74 ἀφόβως, ἐκ χρηρὸς ἔχθρῶν ῥυσθίντας, λατρεύειν பயமில்லாமல் -இலிருந்து கையிலிருந்து சத்துருக்களின் விடுவிக்கப்பட்டு ஆராதிக்க  
[G0870](#) [G1537](#) [G5495](#) [G2190](#) [G4506](#) [G3000](#)

αὐτῷ, அவரை  
[G0846](#)

| தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,

75 ἐν ὁσότητι καὶ δικαιοσύνη ἐνώπιον αὐτοῦ, πάσατε ταῖς -இல் பரிசுத்தத்திலும் -மற்றும் நீதியிலும் முன்பாக அவருக்கு எல்லா -அந்த  
[G1722](#) [G3742](#) [G2532](#) [G1343](#) [G1799](#) [G0846](#) [G3956](#) [G3588](#)

ἡμῶν, ἡμῶν. நாட்களில் நம்முடைய  
[G2250](#) [G1473](#)

| தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.

76	Kaì -மற்றும் <a href="#">G2532</a>	σὺ நீயும் <a href="#">G4771</a>	δὲ, -ஆனால் <a href="#">G1161</a>	παλίν, குழந்தையே <a href="#">G3813</a>	προφήτης தீர்க்கதரிசி <a href="#">G4396</a>	Ἰψότου உன்னதமானவரின் <a href="#">G5310</a>
	κληθήσῃ; அழைக்கப்படுவாய் <a href="#">G2564</a>	προπορεύσῃ முன்னே-செல்வாய் <a href="#">G4313</a>	ὑὰρ -ஏனென்றால் <a href="#">G1063</a>	ἐνώπιον முன்பாக <a href="#">G1799</a>	Κυρίου, ஆண்டவருக்கு <a href="#">G2962</a>	
	ἐτοίμασα ஆயத்தப்படுத்த <a href="#">G2090</a>	ὀδοὺς வழிகளை <a href="#">G3598</a>	αὐτοῦ; அவருடைய <a href="#">G0846</a>			

என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

77	τοῦ -அந்த <a href="#">G3588</a>	δοῦναι கொடுக்க <a href="#">G1325</a>	γνώσῃ அறிவை <a href="#">G1108</a>	σωτηρίας இரட்சிப்பின் <a href="#">G4991</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	λαῷ ஜனத்துக்கு <a href="#">G2992</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	ἄφ' ἑσέ மன்னிப்பில் <a href="#">G0859</a>	ἄμαρτιῶν பாவங்களின் <a href="#">G0266</a>	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>					

நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.

78	δὴ -மூலமாக <a href="#">G1223</a>	σαλεύχῃ உருக்கமான-இரக்கத்தினால் <a href="#">G4698</a>	ἐλέους இரக்கத்தின் <a href="#">G1656</a>	Θεοῦ தேவனுடைய <a href="#">G2316</a>	ῥήμῳ, நம்முடைய <a href="#">G1473</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	οἷ -எவற்றில் <a href="#">G3739</a>	ἐπισκεψεται சந்திப்பார் <a href="#">G1980</a>	ῥήμῳ நம்மை <a href="#">G1473</a>	ἀνατολή உதயம் <a href="#">G0395</a>	ἐξ -இலிருந்து <a href="#">G1537</a>	ὑψους, உன்னதத்திலிருந்து <a href="#">G5311</a>

இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,

79	ἐπιφῶναι பிரகாசிக்க <a href="#">G2014</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	σκότει இருளிலும் <a href="#">G4655</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	σκιᾷ நிழலிலும் <a href="#">G4639</a>	θανάτου மரணத்தின் <a href="#">G2288</a>
	καθημένους; உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு <a href="#">G2521</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	κατεπιβῆναι நேர்படுத்த <a href="#">G2720</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	παθῶν பாதங்களை <a href="#">G4228</a>	ῥήμῳ, நம்முடைய <a href="#">G1473</a>	
	ἐν -உள்ளே <a href="#">G1519</a>	ὀδῶν வழியில் <a href="#">G3598</a>	ἐπιρήνης. சமாதானத்தின் <a href="#">G1515</a>				

நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.

80	Τὸ -அந்த <a href="#">G3588</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	παλίν குழந்தை <a href="#">G3813</a>	ἠβύδαεν வளர்ந்தது <a href="#">G0837</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ἐκραταῖοτό பலப்பட்டது <a href="#">G2901</a>	πνεύματι; ஆவியில் <a href="#">G4151</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>
	ἦν இருந்தான் <a href="#">G1510</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἐρήμοις வனாந்தரங்களில் <a href="#">G2048</a>	ἕως -வரை <a href="#">G2193</a>	ῥήμας நாள் <a href="#">G2250</a>	ἀναδεδείκται வெளிப்படுத்தலின் <a href="#">G0323</a>	
	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Ἰσραήλ. இஸ்ரவேலுக்கு <a href="#">G2474</a>				

| அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.